

OCTOBER 2011

P/ID 28501/PCMA

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

All questions carry equal marks.

Each answer should not exceed 50 words.

1. State the meaning for partial underwriting.
பகுதி ஒப்புறுதி என்றால் என்ன?
2. Define Goodwill.
நன்மதிப்பு வரைவிலக்கணம் தருக.
3. What is net assets?
நிகர சொத்துக்கள் என்றால் என்ன?
4. What is absorption?
ஈர்ப்பு அமைப்பு என்றால் என்ன?
5. Define liquidation.
நிறுவனக் கலைப்பு வரைவிலக்கணம் தருக.
6. Who are all preferential creditors?
முன்னுரிமை கடனாளர்கள் யார்?
7. What is CPP?
CPP என்றால் என்ன?
8. Define Human Resource Accounting.
மனிதவள கணக்கீடு வரைவிலக்கணம் தருக.
9. What is social responsibility accounting?
சமுதாய பொறுப்பு கணக்கு என்றால் என்ன?
10. Write any two objectives of financial reporting.
நிதி அறிக்கையின் இரண்டு குறிக்கோள்கள் யாவை?

PART B — (5 × 6 = 30 marks)

Answer ALL questions.

All questions carry equal marks.

Answer to each theory question should not exceed 250 words.

11. (a) The Bangalore Bottling Co. Ltd issued a prospectus inviting applications for 1,00,000 equity shares of Rs. each, payable at Rs. 2 on application, Rs. 3 on allotment and the balance at the discretion of the directors, applications for 1,20,000 shares were received. The directors allotted as follows :

To applications of 80,000 shares – full allotment

To applications of 30,000 shares – 20,000 share

To applications of 10,00 shares – Nil.

Give journal entries assuming that all the sum due on allotment has been received and no call has been made.

பெங்களூர் பாட்லிங் கம்பெனி லிமிடெட் பொது மக்களுக்கு தகவல் அறிக்கை மூலம் தன் பங்குகளை வாங்க அழைப்பு விடுத்தது. 1,00,000 சம பங்குகள் ரூ. 10 வீதம், ரூ. 2 விண்ணப்பம், ரூ. 3 ஒதுக்கீட்டிற்கும் மீதி பணம் இயக்குநர்கள் விருப்பப்படி வெளியிடப்படுகிறது. 1,20,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் இயக்குநர்கள் கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்தவை.

80,000 விண்ணப்பதாரர்களுக்கு – முழு ஒதுக்கீடு

30,000 விண்ணப்பதாரர்களுக்கு – 20,000 பங்கும்

10,000 விண்ணப்பதாரர்கள் – நிராகரிக்கப்பட்டது.

ஒதுக்கீட்டிற்கான முழுதொகையும் பெறப்பட்டது. அழைப்பு ஏதும் செய்யப்படவில்லை. குறிப்பேட்டுப் பதிவு தருக.

Or

- (b) Explain different types of share capital.

பல்வேறு வகையான பங்கு மூலதனங்களை விவரி.

12. (a) The following are the summarised balance sheets of M Ltd and N Ltd.

| Liabilities | M Ltd | N Ltd | Assets | M Ltd | N Ltd |
|---------------------|---------------|---------------|---------------------|---------------|---------------|
| | Rs. | Rs. | | Rs. | Rs. |
| Share capital | 40,000 | 20,000 | Sundry assets | 42,000 | 33,000 |
| Profit and loss A/c | 5,000 | – | Shares in N Ltd | 20,000 | – |
| Creditors | 15,000 | 6,000 | Loan – N Ltd | 8,000 | – |
| Loan – H Ltd | 10,000 | – | Profit and Loss A/c | – | 1,000 |
| Loan – M Ltd | – | 8,000 | | | |
| | <u>70,000</u> | <u>34,000</u> | | <u>70,000</u> | <u>34,000</u> |

The whole of the shares of N Ltd are held by M Ltd

A new company MN Ltd is formed to acquire the sundry assets and creditors of M Ltd and N Ltd and for this purpose, the sundry assets of M Ltd are revalued at Rs. 30,000 and those of N Ltd at Rs. 20,000. The amount of the loan due to H Ltd is also to be discharged in shares in the new company; the debt due to M Ltd is also to be similarly discharges.

Show the journal entries in the Books of N Ltd.

M விமிடெட் மற்றும் N விமிடெட்டில் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

| பொறுப்புகள் | M | N | சொத்துக்கள் | M | N |
|-------------------|---------------|---------------|-------------------|---------------|---------------|
| | விமிடெட் | விமிடெட் | | விமிடெட் | விமிடெட் |
| | ரூ. | ரூ. | | ரூ. | ரூ. |
| பங்கு மூலதனம் | 40,000 | 20,000 | பற்பல சொத்துக்கள் | 42,000 | 33,000 |
| லாப, நட்ட க/கு | 5,000 | – | N விமிடெட்டின் | | |
| கடனீந்தோர் | 15,000 | 6,000 | பங்குகள் | 20,000 | – |
| கடன் – H விமிடெட் | 10,000 | – | கடன் – N விமிடெட் | 8,000 | – |
| கடன் – M விமிடெட் | – | 8,000 | லாப, நட்ட க/கு | – | 1,000 |
| | <u>70,000</u> | <u>34,000</u> | | <u>70,000</u> | <u>34,000</u> |

N லிமிடெட்டின் அனைத்து பங்குகளையும் M லிமிடெட் எடுத்துக் கொள்கிறது. MN லிமிடெட் என்ற புதிய கம்பெனி உருவாக்கப்பட்ட M லிமிடெட் மற்றும் N லிமிடெட்டின் பற்பல சொத்துக்களும், கடனீந்தோரையும், எடுத்துக் கொள்கிறது. எனவே M லிமிடெட்டின் பற்பல சொத்துக்கள் ரூ. 30,000க்கும், N லிமிடெட்டின் பற்பல சொத்துக்கள் ரூ. 20,000க்கும் மறுமதிப்பீடு செய்யப்படுகின்றது. H லிமிடெட் கடனையும், M லிமிடெட் கடன் நிலுவையும், புதிய நிறுவம் தள்ளுபடி செய்தது.

குறிப்பேட்டு பதிவுகளை N லிமிடெட் புத்தகத்தில் தருக.

Or

(b) What is Reconstruction? Explain different types of reconstruction.

மறு அமைப்பு என்றால் என்ன? பல்வேறு வகையான மறு அமைப்புகளை விவரி.

13. (a) The balance sheet of Z Ltd as at 31.3.2001 is given below :

| Liabilities | Rs. | Assets | Rs. |
|---------------------------|--------------------|-------------------|--------------------|
| Paid up share capital | | Freehold property | 2,00,00,000 |
| 2,00,000 equity | | Stock in trade | 1,20,00,000 |
| share of 10 each | 2,00,00,000 | Sundry debtors | 1,00,00,000 |
| Securities premium | 20,00,000 | Cash and bank | |
| General reserve | 1,80,00,000 | balance | 1,80,00,000 |
| 14% redeemable debentures | 1,00,00,000 | | |
| Current liabilities | 1,00,00,000 | | |
| | <u>6,00,00,000</u> | | <u>6,00,00,000</u> |

It was resolved at the meeting of the shareholders.

- To buy back 20% of equity shares @ Rs. 12 each share
- To utilise general reserve for buy back of shares
- To utilise securities premium for premium pay back or buy back of share
- To immediately cancel the shares bought back.

Pass necessary journal entries.

| | | | |
|---|-------------|-------------------|-------------|
| Z விமிடெட்டில் 31.3.2001ன் இருப்புநிலைக் குறிப்பு | | | |
| பொறுப்புகள் | ரூ. | சொத்துக்கள் | ரூ. |
| செலுத்தும் மூலதனம் | | சொந்த சொத்துக்கள் | 2,00,00,000 |
| 2,00,000 சமபங்கும் | | சரக்கிருப்பு | 1,20,00,000 |
| ரூ. 10 வீதம் | 2,00,00,000 | பற்பல கடனாளிகள் | 1,00,00,000 |
| பிணைய முனமைம் | 20,00,000 | ரொக்கம் மற்றும் | |
| பொதுகாப்பு | 1,80,00,000 | வங்கி இருப்பு | 1,80,00,000 |
| 14% மீட்புகடன் | | | |
| பத்திரங்கள் | 1,00,00,000 | | |
| நடப்ப பொறுப்புகள் | 1,00,00,000 | | |
| | 6,00,00,000 | | 6,00,00,000 |

பங்குதாரர்கள் கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

- (i) 20% சமபங்குகள், பங்கு ரூ. 12 வீதம் திரும்ப வாங்க முடிவு செய்யப்பட்டது
 - (ii) பொதுகாப்பில் உள்ள தொகையிலிருந்து மீண்டும் பங்குகளை வாங்குவது
 - (iii) பிணைய முனமைத்திலிருந்து திரும்ப வாங்கும் பங்குகளுக்கு பிணையம் கொடுப்பது
 - (iv) உடனடியாக வாங்கிய பங்குகளை ரத்து செய்தல்.
- குறிப்பேட்டுப் பதிவுகளை தருக.

Or

- (b) Explain different classes of Goodwill.

பல்வேறு வகையான நன்மதிப்புகளை விவரி.

14. (a) On 31st March 2002 the balance sheets of H Ltd and S Ltd shares as follows :

| Liabilities | H Ltd | S Ltd | Assets | H Ltd | S Ltd |
|---------------------------------|----------|----------|--------------------------------|----------|----------|
| | Rs. | Rs. | | Rs. | Rs. |
| Share capital | | | Sundry assets | 5,17,600 | 3,04,000 |
| Share of Rs. 10 each fully paid | 5,00,000 | 2,00,000 | 60% share in S Ltd acquired on | | |
| Reserve | 1,00,000 | 50,000 | 31.3.2002 (cost) | 1,62,400 | – |

| Liabilities | H Ltd | S Ltd | Assets | H Ltd | S Ltd |
|-------------|-----------------|-----------------|----------------------|-----------------|-----------------|
| | Rs. | Rs. | | Rs. | Rs. |
| Creditors | 80,000 | 60,000 | Preliminary expenses | — | 6,000 |
| | <u>6,80,000</u> | <u>3,10,000</u> | | <u>6,80,000</u> | <u>3,10,000</u> |

Prepare a consolidated balance sheet as at 31st March 2002.

H லிமிடெட் மற்றும் S லிமிடெட்டின் 31.3.2002-ம் தேதிய இருப்புநிலைக் குறிப்பு :

| பொறுப்புகள் | H லிமிடெட் | S லிமிடெட் | சொத்துக்கள் | H லிமிடெட் | S லிமிடெட் |
|-----------------------|-----------------|-----------------|------------------------------|-----------------|-----------------|
| | ரூ. | ரூ. | | ரூ. | ரூ. |
| பங்கு மூலதனம் | | | பற்பல சொத்துக்கள் | 5,17,600 | 3,04,000 |
| பங்குகள் ரூ. 10 வீதம் | 5,00,000 | 2,00,000 | 60% பங்குகள் S Ltd வாங்கியது | | |
| காப்பு | 1,00,000 | 50,000 | 31.3.2002 | | |
| கடனீந்தோர் | 80,000 | 60,000 | (அடக்கம்) | 1,62,400 | — |
| | | | தொடக்க செலவுகள் | — | 6,000 |
| | <u>6,80,000</u> | <u>3,10,000</u> | | <u>6,80,000</u> | <u>3,10,000</u> |

31.3.2002 அன்றைய ஒருங்கிணைந்த இருப்புநிலைக் குறிப்பை தயார் செய்க.

Or

(b) What are the importance of a bank's accounting system?

வங்கி கணக்குகளின் முக்கியத்துவத்தை விவரி.

15. (a) Zee Ltd purchased on offset printing machine from U.S.A at a cost of Rs. 2,00,00,000 at an exchange rate of Rs. 45 per US dollar on 1.1.2005. However, on 31.12.2005, the exchange rate was Rs. 47 per dollar and the full amount for the purchase was settled on that date. How do you deal with the loss due to change in foreign exchange rate as per AS-11?

Zee லிமிடெட் அமெரிக்காவிலிருந்து அச்ச இயந்திரம் ரூ. 20,00,00,000க்கு அமெரிக்க டாலர் ஒன்றுக்கு ரூ. 45 வீதம் கொடுத்து 1.1.2005-ல் வாங்கியது. ஆனால் அந்நிய செலாவணி மாற்றம் 31.12.2005 அன்று டாலருக்கு ரூ. 47 என்று முழு தொகையும் கொடுக்கப்பட்டது. அந்நிய செலாவணி மாற்றம் A.S.11-ன் படி எவ்வாறு மேற்படி நட்டத்தை கணக்கிடுவாய்?

Or

(b) Explain the scope of accounting standards.

கணக்குத் தரத்தின் தொகுப்பு விவரி.

PART C — (5 × 10 = 50 marks)

Answer ALL questions.

All questions carry equal marks.

Answer to each theory question should not exceed 500 words.

16. (a) Trichy traders issued 20,000 equity shares of Rs. 10 each, payable at Rs. 12 per share.

Rs.

On application 4

On allotment 5 (including premium)

On First call 2

On Second call 1

The issue was over subscribed by 5000 shares. The company directors rejected 2000 applications and the remaining were allotted on pro-rata basis. Mr. A, the holder of 1000 shares failed to pay the 1st call and second call and his shares were forfeited. The company re-issued only 500 shares at Rs. 7 per share. Pass journal entries and prepare balance sheet.

திருச்சி டிரேடர்ஸ் 20,000 சமபங்குகள் ரூ. 10 வீதம், ரூ. 12க்கு வெளியிட்டது.

ரூ.

விண்ணப்பம் 4

ஒதுக்கீடு 5 (முனைமம் உள்பட)

முதல் அழைப்பு 2

இரண்டாம் அழைப்பு 1

5000 விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டது. நிறுவன இயக்குநர்கள் 2000 விண்ணப்பங்களை நிராகரித்தனர். மீதமுள்ள விண்ணப்பங்களை அடிப்படையில் பங்குகளை ஒதுக்கினர். திரு. A, 1000 பங்குகளை வாங்கியவர் முதல் மற்றும் இரண்டாம் அழைப்பை செலுத்தாததால் அந்த பங்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்ததில் 500 பங்குகள் மட்டும் ரூ. 7 வீதம் மறு வெளியீடு செய்யப்பட்டது. குறிப்பேட்டுப் பதிவு மற்றும் இருப்புநிலைக் குறிப்பை தயார் செய்க.

Or

(b) Differentiate between shares and debenture.

பங்குகளுக்கும் கடனீட்டுப் பத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?

17. (a) The following is the balance sheet of a company as on 31.12.2001.

| Liabilities | Rs. | Assets | Rs. |
|--|------------------|--------------------------------|------------------|
| Equity share capital (Rs.100 per share) | 12,00,000 | Fixed assets | 14,60,000 |
| Reserve and surplus | 2,50,000 | Investments (5% securities) | 1,20,000 |
| Sundry creditors | 5,60,000 | Current assets | 5,40,000 |
| Provision for taxation | 1,43,000 | Preliminary expenses | 33,000 |
| | <u>21,53,000</u> | | <u>21,53,000</u> |

The provision for taxation for the current year is @ 55% of net profit-return on capital employed in this industry is 10%. Ascertain the yield value of share.

ஒரு நிறுவனத்தின் 31.12.2001-ம் தேதிய இருப்புநிலைக் குறிப்பு.

| பொறுப்புகள் | ரூ. | பொறுப்புகள் | ரூ. |
|-------------------------------------|------------------|-----------------------------------|------------------|
| சம பங்கு மூலதனம் (ரூ. 100 வீதம்) | 12,00,000 | நிலையான சொத்துக்கள் முதலீடுகள் | 14,60,000 |
| காப்புகள் மற்றும் உபரி | 2,50,000 | (5% பிணையத்தில்) | 1,20,000 |
| பற்பல கடனீந்தோர் | 5,60,000 | நடப்பு சொத்துக்கள் | 5,40,000 |
| வரி ஒதுக்கீடு | 1,43,000 | செலவுகள் | 33,000 |
| | <u>21,53,000</u> | | <u>21,53,000</u> |

நடப்பு ஆண்டிற்கான வரி ஒதுக்கீடு நிகர லாபத்தில் 55% மூலதன முதலீட்டில் தொழிற்சாலையில் 10% பங்கு மதிப்புகள் வருமானத்தைக் கணக்கீடு செய்க.

Or

- (b) What are the restrictions laid down under companies act for fixing remuneration to the directors, managers and managing director?

நிறுவனச் சட்டப்படி இயக்குநர்கள், மேலாளர் மற்றும் மேலாண் இயக்குநருக்கு சம்பளம் நிர்ணயம் செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் யாவை?

18. (a) Balance sheet of Z Ltd and A Ltd are given below as at 31.3.2000.

| Liabilities | Z Ltd | A Ltd | Assets | Z Ltd | A Ltd |
|----------------------------|-----------------|-----------------|--|-----------------|-----------------|
| | Rs. | Rs. | | Rs. | Rs. |
| Share capital (Rs. 10) | 2,00,000 | 4,00,000 | Sundry assets (no goodwill) | 3,10,000 | 6,00,000 |
| Reserves and surplus | 40,000 | 1,00,000 | Loan to A Ltd | 30,000 | – |
| 7% debentures (Rs. 100) | 1,00,000 | – | Investments : 5000 shares in A Ltd | 50,000 | – |
| Loan from Z Ltd | – | 30,000 | | | |
| Other liabilities | 50,000 | 70,000 | | | |
| | <u>3,90,000</u> | <u>6,00,000</u> | | <u>3,90,000</u> | <u>6,00,000</u> |

A Ltd merges Z Ltd in the nature of purchase as the following terms :

- (i) A Ltd will issue sufficient number of shares at Rs. 11 each and pay 50 paise each per share held by members of Z Ltd
- (ii) 7% debentures of Z Ltd are taken over by A Ltd along with other liabilities of Z ltd.

Show journal entries and ledger accounts in the books of Z Ltd.

| Z விமிடெட் மற்றும் A விமிடெட் 31.3.2000-ம் தேதிய இருப்புநிலைக் குறிப்பு. | | | | | |
|--|-----------------|-----------------|--|-----------------|-----------------|
| பொறுப்புகள் | Z விமிடெட் | A விமிடெட் | சொத்துக்கள் | Z விமிடெட் | A விமிடெட் |
| | ரூ. | ரூ. | | ரூ. | ரூ. |
| பங்கு மூலதனம் (ரூ. 10) காப்புகள் மற்றும் உபரி | 2,00,000 | 4,00,000 | பற்பல சொத்துக்கள் (நன்மதிப்பு நீங்கலாக) | 3,10,000 | 6,00,000 |
| 7% கடனீட்டு பத்திரங்கள் (ரூ. 100) | 1,00,000 | — | A விமிடெட் கடன் முதலீடுகள் : 5000 பங்குகள் | 30,000 | — |
| Z விமிடெட்டம் கடன் | — | 30,000 | A விமிடெட் | 50,000 | — |
| இதர பொறுப்புகள் | 50,000 | 70,000 | | | |
| | <u>3,90,000</u> | <u>6,00,000</u> | | <u>3,90,000</u> | <u>6,00,000</u> |

Z விமிடெட், A விமிடெட்டுடன் இணைக்கப்பட்டது. கொள்முதல் விவரம்.

- (i) A விமிடெட் போதுமான அளவு பங்குகளை ரூ. 11 வீதம் வெளியிட்டது. மேலும் 50 காசுகள் ஒவ்வொரு பங்கு வைத்திருக்கும் Z விமிடெட் பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட்டது.
- (ii) Z விமிடெட் 7% கடன் ஈட்டுப் பத்திரங்களை இதர பொறுப்புகளுடன் A விமிடெட் எடுத்துக் கொண்டது. குறிப்பேட்டுப் பதிவு மற்றும் பேரேட்டுக் கணக்குகளை Z விமிடெட் புத்தகத்தில் கொடு.

Or

- (b) Explain in detail what are the different types of subsidiary books a banking company is required to maintain.

ஒரு வங்கி நிறுவனம் பராமரிக்க வேண்டிய பல்வேறு வகையான துணைப் புத்தகங்கள் பற்றி விவரி.

19. (a) Prepare revenue account in respect of fire business from the following details for the year ending 31st March 2002.

Rs.

| | |
|---|----------|
| Reserve for unexpired rise on 1.4.2001@ 50% | 1,80,000 |
| Additional reserve | 36,000 |
| Fst. liability for claims intimated : | |
| On 1.4.2001 | 31,000 |
| On 31.3.2002 | 42,000 |

| | Rs. |
|----------------------------------|----------|
| Claims paid | 3,65,000 |
| Legal expenses | 6,000 |
| Reinsurance recoveries | 32,000 |
| Miscellaneous expenses | 4,000 |
| Bad debts | 800 |
| Premium recovered | 4,86,000 |
| Premium on re-insurance accepted | 32,000 |
| Premium on re-insurance ceded | 43,000 |
| Com on direct business | 48,600 |
| Com. on re-insurance accepted | 1,600 |
| Com. on re-insurance ceded | 2,150 |
| Expenses of management | 90,000 |
| Interest, dividend and rent | 24,000 |
| Profit on sale of investment | 3,000 |

Create reserve on 31.3.2002 to the same extent as on 1.4.2001.

கீழ்க்காணும் விவரங்களிலிருந்து 31.3.2002 அன்று தீ வியாபாரத்தின் வருவாய் கணக்கை தயார் செய்க.

| | ரூ. |
|--|----------|
| காலாவதியான இடர்பாட்டிற்கான காப்பு @ 50% 1.4.2001 | 1,80,000 |
| கூடுதல் காப்பு | 36,000 |
| மதிப்பீடு செய்த பொறுப்புகளின் கோரல்கள் கோதியது : | |
| 1.4.2001 | 31,000 |
| 31.3.2002 | 42,000 |
| கோரல்கள் கொடுத்தது | 3,65,000 |
| சட்ட செலவுகள் | 6,000 |
| மறுகாப்புறுதி திரும்ப பெற்றது | 32,000 |
| இதர வகை செலவு | 4,000 |

| | ரூ. |
|-------------------------------------|----------|
| வாராக்கடன் | 800 |
| முனைமம் திரும்ப பெற்றது | 4,86,000 |
| முனைமம் மறுகாப்பீட்டில் ஏற்றது | 32,000 |
| முனைமம் மறுகாப்புறுதியின் கொடுத்தது | 43,000 |
| நேரடி வியாபார கழிவு | 48,600 |
| மறு காப்புறுதி கழிவு ஏற்றது | 1,600 |
| மறு காப்புறுதி கழிவு கொடுத்தது | 2,150 |
| நிர்வாகச் செலவு | 90,000 |
| வட்டி, பங்காதாயம் மற்றும் வாடகை | 24,000 |
| முதலீடு விற்றதில் லாபம் | 3,000 |

31.3.2002க்கு 1.4.2001-ல் உள்ள படி காப்பு ஒதுக்கு.

Or

- (b) Discuss in brief the various techniques of price level changes.

விலைமட்ட மாறுதலில் கையாளப்படும் பல நுணுக்கங்களை விவரி.

20. (a) XYZ Ltd has supplied the following information relating to its staff, community and general public benefits for the year 2003-04.

| | Rs. '000 |
|--|----------|
| Tax paid to state Government | 4,994 |
| Tax paid to central Government | 10,346 |
| Local tax paid | 32 |
| Generation of business | 1,049 |
| Medical facilities | 196 |
| Educational facilities | 60 |
| Training and career development | 34 |
| Extra hours put in by officers voluntarily | 35 |
| Increase in the cost of living in the vicin on account | |

| | |
|---|----------|
| | Rs. '000 |
| of cement plant | 500 |
| State services consumed : Electricity services | 3,921 |
| Central services consumed : Telephone, telegram etc | 413 |
| Provident fund, bonus, insurance benefits | 361 |

You are required to prepare social income statement.

XYZ லிமிடெட் தன்னுடைய அலுவலர்களுக்கும், சமுதாயத்திற்கும் மற்றும் பொதுமக்கள் நலனுக்காகவும் 2003-04-ம் ஆண்டிற்கான விவரங்கள் பின்வருமாறு :

| | |
|---|----------|
| | ரூ. '000 |
| மாநில அரசு வரி செலுத்தியது | 4,994 |
| மத்திய அரசு வரி செலுத்தியது | 10,346 |
| உள்ளூர் வரி செலுத்தியது | 32 |
| வியாபார அபிவிருத்தி | 1,049 |
| மருத்துவ வசதிகள் | 196 |
| கல்வி வசதிகள் | 60 |
| பயிற்சி மற்றும் வேலைதிறன் மேம்பாடு | 34 |
| கூடுதல் நேர பணி அலுவலர்கள் தானே முன்வந்து செய்தது | 35 |
| அருகாமையில் இருந்து சிமெண்ட் தொழிற்சாலையினர் மூலம் வாழ்க்கை தர உயர்வு | 500 |
| மாநில அரசு சேவைகள் உபயோகித்தது – மின்சாரம் | 3,921 |
| மத்திய அரசு சேவைகள் உபயோகித்தது – தந்தி மற்றும் தொலைபேசி | 413 |
| சேமநல நிதி, ஊக்கத்தொகை, காப்பீடு நலன்கள் | 361 |

XYZ லிமிடெட்டில் 31.3.04ம் தேதியின் சமுதாய வருமான அறிக்கை தயார் செய்க.

Or

- (b) Explain the advantages and disadvantages of human resource accounting.

மனிதவள கணக்கீட்டின் நன்மை, தீமைகளை விவரி.
